

B 913

BTA1

B.Ed. DEGREE EXAMINATION, MAY 2012

(For the candidates admitted in the academic year
2008-2009)

Optional Subject — TAMIL — Paper I

Time : 3 hours

Maximum marks : 75

பகுதி அ — (10 × 2 = 20 மதிப்பெண்கள்)

ஏதேனும் பத்து வினாக்களுக்கு அரைப்பக்கத்திற்கு மிகாமல் விடை தருக.

விடை ஒன்றிற்கு 2 மதிப்பெண்கள்.

1. சொற்பொழிவு முறையினைத் திறம்படக் கையாள்வதற்குரிய வழிமுறைகள் யாவை?
2. நா நெகிழ் பயிற்சி - விளக்கம் தருக.
3. சொல் மரபு என்றால் என்ன? இரு உதாரணம் தருக.
4. கிளர் வினாத் திறனின் உட்கூறுகள் யாவை?
5. புளும் என்பவரின் கல்விக் குறிக்கோள்களின் வகை தொகைகள் யாவை?
6. தமிழ் கற்பித்தலின் நோக்கங்கள் எவையேனும் நான்கினைக் கூறுக.
7. செயல்திட்ட முறையின் படிசுளை விளக்குக.
8. மொழிபெயர்ப்பின் கோட்பாடுகள் யாவை?
9. நூலகத்தினால் விளையும் நன்மைகள் சில கூறுக.
10. விதி வருமுறையினை விளக்குக.

11. எழுத்துப் பயிற்சி முறைகள் யாவை?
12. சிறந்த வாய்மொழிப் பயிற்சி அளிக்க உதவும் முறைகள் யாவை?

பகுதி ஆ — ($5 \times 5 = 25$ மதிப்பெண்கள்)

ஏதேனும் ஐந்து வினாக்களுக்கு ஒரு பக்கத்திற்கு மிகாமல் விடை தருக.

விடை ஒன்றிற்கு 5 மதிப்பெண்கள்.

13. பாடக் குறிப்பின் படிக்களைக் கூறி பாடக்குறிப்பு எழுதுவதன் அவசியத்தை விளக்குக.
14. வாய்விட்டுப் படித்தலின் நோக்கங்கள், பயன்களைக் கூறுக.
15. நுண்ணிலைக் கற்பித்தல் திறனை விரிவாக விளக்குக.
16. திருத்தமில்லாப் பேச்சின் இயல்புகள் யாவை?
17. மாணவர்கள் விரும்பும் வகையில் இலக்கணப் பாடத்தை எவ்வாறு இனிமையாக கற்பிப்பீர்?
18. செய்யுள் கற்பித்தல், உரைநடை கற்பித்தல் – வேறுபடுத்துக.
19. நூலக வகுப்பில் மொழியாசிரியரின் கடமைகள் யாவை?
20. வினாக் கேட்டலின் நோக்கங்களையும் பயன்களையும் விளக்குக.

பகுதி இ — ($2 \times 15 = 30$ மதிப்பெண்கள்)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. ஒவ்வொன்றிற்கும் மூன்று பக்கத்திற்கு மிகாமல் விடையளிக்கவும்.

விடை ஒன்றிற்கு 15 மதிப்பெண்கள்.

21. (அ) தேர்வுச் சீர்திருத்தங்கள் என்றால் என்ன? நல்ல தேர்வின் நற்பண்புகளை விரிவாக விளக்குக.

(அல்லது)

- (ஆ) சிறந்த வாய்மொழிப் பயிற்சிக்கான வழிமுறைகளைத் தொகுத்துக் கூறுக.

22. (அ) நல்ல பாடநூலின் நற்பண்புகளை 9ம் வகுப்புப் பாடநூல் வழி ஆய்வு செய்க.

(அல்லது)

(ஆ) துணைக் கருவிகளை வகைப்படுத்திக் கற்பித்தலுக்கு அவற்றை எங்ஙனம் பயன்படுத்துவீர் என்பதை ஆய்க.
